

# அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சிறுவர்களுக்கான  
(சுருக்கப்பட்டு)

கொள்கை விளக்க நூல்

எஸ். யூசப் ஃபைஜி

கிமாம் அல்பாஹீ (ரஹ்) நூலகம், கடையநல்லூர்

*Designed by,*

***islamkalvi.com Media Team***

## மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக!

ஷைக் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்அதீக் அவர்கள் குழந்தைகளுக்கு எழுதிய சிறிய புத்தகம் தான் 'அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா'.

இப்புத்தகத்தைப் படித்த உடனே இதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும் சில காரணங்களால் தாமதமாகியது.

இப்புத்தகத்தை உடனே வெளியிட ஆர்வப்படுத்தி, சரி பார்த்து, ஆலோசனைகளையும் சில சகோதரர்கள் வழங்கினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!

இதனை அழகிய முறையில் வடிவமைத்துத் தந்த சகோதரருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

[www.islamkalvi.com](http://www.islamkalvi.com) (இஸ்லாம்கல்வி.காம்) இணையதள வாசகர்கள் பயன்பெறும் வகையில் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தைப் படிக்கும் உலமாக்கள் மற்றும் சகோதரர்கள் ஏதேனும் பிழைகளைப் பார்த்தால் இஸ்லாம்கல்வி.காம் இணையதளம் மூலமாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

இப்படிக்கு உங்கள் சகோதரன்,

அஃ. யூசுப் ஃபைதல்

இமாம் அல்பானீ (ரஹ்) நூலகம், கடையநல்லூர்

# அப்வாயுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல்

# 1

## இஸ்லாம் என்றால் என்ன?

ஏகத்துவத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுத்தல்.

கட்டுப்படுத்தல் மூலம் வழிபடுவது.

ஷிர்க்கிலிருந்தும் ஷிர்க் செய்பவர்கலிருந்தும் விலகியிருப்பது.

## இஸ்லாத்தின் கடமைகள் என்ன?

1. கலிமா
2. தொழுகையை நிலைநாட்டுதல்
3. ஸகாத் கொடுப்பது
4. ரமலானில் நோன்பு நோற்பது
5. சக்தி இருக்கும் படசத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றுதல்

## லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதின் பொருள் என்ன?

உண்மையாக வணக்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும்.

இதற்கு இரண்டு கடமைகள் இருக்கிறது;

1. அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் அனைத்தையும் மறுக்க வேண்டும்
2. அவனுக்கு இணை இல்லாமல் அவனுக்கு மட்டும் வணக்கத்தை (உறுதி) செய்ய வேண்டும்

கலிமா ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள் எட்டு

1. கல்வி அறிவு (கலிமாவின் பொருளை அறிந்து சொல்ல வேண்டும்)
2. சந்தேகமில்லாத உறுதியான நம்பிக்கை
3. இக்லாஸ் (மனத்தூய்மையுடன் ஏற்றுச் சொல்ல வேண்டும்)
4. உண்மைப்படுத்துதல் (கலிமாவின் பொருளை உண்மைப்படுத்த வேண்டும்)
5. அன்பு (கலிமாவின் மீது அன்பு கொள்ளுதல்)
6. கட்டுப்படுதல் (அல்லாஹ்விற்கு கட்டுப்படுதல்)
7. ஏற்றுக் கொள்ளுதல் (கலிமாவின் பொருளை ஏற்றுக் கொள்ளுதல்)
8. தீய சக்திகளை நிராகரிக்க வேண்டும்

# அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட [சிறுவர்களுக்கான] கொள்கை விளக்க நூல்

# 3

## தவ்ஹீதின் சிறப்புகள்

தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவரிடமிருந்து தான் செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அல்லாஹ் கூறுகிறான்;

தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு பாவம் செய்தவர் மறுமையில் அவருடைய நிலை அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்லாஹ் அவரை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ அதை செய்வான்) தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

- அல் குர்ஆன் 4 : 48

தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர் நிரந்தரமாக நரகத்தில் இருக்கமாட்டார்.

தவ்ஹீதை பூரணமாக ஏற்றுக் கொண்டவருக்கு நரகம் முற்றிலும் ஹராமாக்கப்படும். அவர் எந்த வேதனையும் கேள்வியும் இன்றி சுவர்க்கம் செல்வார்.

தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவருக்கு மறுமையில் இரண்டு நிபந்தனையின் அடிப்படையில் ஷபாஅத் செய்யும் பாக்கியம் வழங்கப்படும்.

1. பரிந்துரைப்பவருக்கு அல்லாஹ் அனுமதி வழங்க வேண்டும்
2. பரிந்துரை செய்யப்படுவரை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும்

எதிரிகளின் சூழ்ச்சியை ஏகத்துவவாதிகளை விட்டும் தடுப்பான்.

அல்லாஹ் கூறுகிறான்;

நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத்தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான்.

துரோகம் செய்வோரையும் நன்றி கெட்டவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

- அல் குர்ஆன் 22 : 38

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா?

அல்லாஹ் கூறுகிறான்;

அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ்

யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.

- அல்குர்ஆன் 39 : 36

பூமியில் ஆட்சி அதிகாரத்தை ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு வழங்குவான்.

அல்லாஹ் கூறுகிறான்;

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும்

பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும் அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட

மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும் அவர்களின் அச்சத்திற்குப்

பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு

நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே

வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டார்கள். இதன் பிறகு

(ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

- அல்குர்ஆன் 24 : 55

# அப்வாயுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல்

# 4

## வணக்கம்

இபாதத் (வணக்கம்) என்ற வார்த்தைக்கு விளக்கம்.

வெளிப்படையான மறைமுகமான சொற்களில் செயல்களில் அல்லாஹ் பொருந்திக்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய வார்த்தைக்கு வணக்கம் என்று சொல்லப்படும்.

இவை இரண்டு அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டிருக்கிறது;

1. இக்லாஸ்
2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றுதல்

# அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட [சிறுவர்களுக்கான] கொள்கை விளக்க நூல்

# 5

## தவ்ஹீதீன் வகைகள்

தவ்ஹீதீன் வகைகள் மூன்றாகும்.

### 1. தவ்ஹீத் ருபுபிய்யா:

படைப்பு, உணவளித்தல், உயிர்பித்தல், மரணிக்கச் செய்தல் போன்ற செயல்கள் அல்லாஹ்விற்கு மட்டும் உரியது என்று நம்புவதாகும்.

### 2. தவ்ஹீத் உலூஹிய்யா:

தொழுகை, துஆ போன்ற அணைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது என்று நம்புவதற்கு சொல்லப்படும். தவ்ஹீத் உலூஹிய்யாதான் நபிமார்கள் வருகையின் நோக்கமாக இருக்கும்.

### 3. தவ்ஹீத் அஸ்மா வஸ்ஸிபாத்:

சங்கைமிக்க குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள பெயர்கள் மற்றும் சங்கைமிக்க குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள அல்லாஹ்வுக்குரிய பண்புகளை அல்லாஹ்வுக்கு உண்டு என்று நம்புவதாகும். இவற்றை எந்த தஹ்ரீப், தஃதீல், தக்யீப், தம்ஸீல் செய்யாமல் நம்ப வேண்டும்.



### தஃரீப்:

மாற்றுதல் என்ற பொருளாகும். வார்த்தையை மாற்றுவது உதாரணமாக, அஷ்அரிய்யாக்கள் அல்லாஹ் அர்ஷின் மீது (இஸ்தவா) அமர்ந்தான் என்பதற்கு அல்லாஹ் அர்ஷை (இஸ்தவ்லா) ஆட்சி செய்தான் என்று பொருளை கொடுத்து மாற்றுவதைப் போன்று. நேரிடையான அர்த்தத்தை மாற்றுவது அதைப் போன்று அல்லாஹ்வின் கோபத்தை தண்டனை என்று பொருள் கொடுத்து மாற்றுதலாகும்.

### தஃதீல்:

அல்லாஹ்வின் பண்புகளையோ அல்லது ஒரு பண்பையோ மறுத்தலாகும். அஷ்அரிய்யாக்கள் அல்லாஹ்வின் குறிப்பிட்ட ஏழு பண்புகளைத் தவிர மற்ற பண்புகளை மறுத்து விட்டார்கள். நாம் மறுக்கக் கூடாது.

### தக்யீப்:

அல்லாஹ்வுடைய பண்புகளுக்கு விதம் (விவரித்தல்) கற்பித்தல். உதாரணமாக அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகின்றான் என்றால் அல்லாஹ் இப்படி இறங்கி வருகிறான் என்று சொல்வதாகும்.

### தம்ஸீல்:

அல்லாஹ்வின் பண்புகளை பிறரின் பண்புகளுக்கு ஒப்புக்காட்டுதலுக்கு சொல்லப்படும்.

# அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட [சிறுவர்களுக்கான] கொள்கை விளக்க நூல்

# 6

## அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்

அல்லாஹ்வின் பெயர்களிலும், பண்புகளிலும் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகள்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் இவற்றைப்பற்றி என்ன சொன்னார்களோ அதை மட்டும் நம்புவார்கள்.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அல்லாஹ்வின் பெயர்களில் பண்புகளில் எதை மறுத்தார்களோ அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அல்லாஹ்வின் பண்புகளையோ பெயர்களையோ எதை சொல்லவும் மறுக்கவும் இல்லையோ அந்த பண்புகளையும் பெயர்களையும் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ மறுக்கமாட்டார்கள். யாராவது அந்த பெயர்களுக்கு பண்புகளுக்கு தவறான விளக்கம் கொடுத்தால் அதற்கு மறுப்பு கொடுப்பார்கள். சரியான விளக்கம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

அல்லாஹ்தஆலா அனைத்து படைப்பினங்களை விட்டு உயர்ந்தவன். அர்ஷில் அமர்ந்துவிட்டான்.

அல்லாஹ்வின் பண்புகள் பூரணமானவை. அவற்றில் எதிலும் குறைகள் இல்லை.

அல்லாஹ் படைப்பினங்களுடன் இருக்கிறான் என்பதின் பொருள்:

அல்லாஹ் கூறுகிறான்; நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான் என்பதின் பொருள்; அல்லாஹ் முஃமின்கள், காபிர்கள் அனைவரையும் தன்னுடைய ஆற்றலால், சக்தியால் அறிவால் சூழ்ந்து அறியக்கூடியவன் என்ற பொருளாகும்.

அல்லாஹ் இறையச்சுவாதிகளுடன் இருக்கிறான்.

அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான் என்பதின் பொருள்:

அல்லாஹ் முஃமின்களுக்கு மட்டும் உதவி பாதுகாப்பு செய்கிறான் என்பதாகும்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பதற்கும் இறையச்சுவாதிகளுடன் இருக்கிறான் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

படைப்பினங்களுடன் இருப்பது என்பது அவர்களுடன் கலந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உதாரணமாக, சந்திரன் எல்லா இடங்களிலும் குளம், கடல், ஆறு, வீட்டு மாடி போன்ற அனைத்து இடங்களிலும் இருக்கும். இப்படி சொல்வதினால் சந்திரன் கடலோடு, ஆறோடு, குளத்தோடு ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கிறது என்று விளங்கி கொள்ளமாட்டோம்.

# அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட [சிறுவர்களுக்கான] கொள்கை விளக்க நூல்

# 7

## ஷிர்க்

ஷிர்க் பாவங்களில் மிகப்பெரியதாகும். ஷிர்க் இரண்டு வகைப்படும்.

### 1. பெரிய ஷிர்க்:

தவ்ஹீதின் வகைகளில் ஒன்றை பிறருக்கு இருப்பதாக நம்புவது. இதிலிருந்து பாவமன்னிப்பு தேடாமல் அல்லாஹ் மன்னிக்கமாட்டான். பாவமன்னிப்பு தேடாமல் மரணித்தவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான்.

### 2. சின்ன ஷிர்க்: இவை இரண்டு வகைப்படும்.

வெளிப்படையான ஷிர்க்: இவை உடல் உறுப்புக்கள் மூலம் வெளிப்படும்.

உதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தல்.

அல்லாஹ்வும் நீங்களும் இல்லை என்றால்... என்று சொல்வது,

தாயத்துகளை கைகளில் கழுத்துக்களில் தொங்கவிடுவது. மேலும்,

தாயத்துக்கள் நமக்கு நன்மை செய்யும் நமக்கு தீங்கை தடுக்க முடியும் என்று நம்புவது.

மறைமுகமான ஷிர்க்: இவை நாட்டங்களில் எண்ணங்களில் வெளிப்படும்.

உதாரணமாக, பிறர் பார்ப்பதற்காக ஒரு காரியத்தை செய்தல்.

சின்ன ஷிர்க் மார்க்கத்தை விட்டும் அதை செய்தவரை வெளியேற்றாது.

பெரிய ஷிர்க் அதை செய்தவரை மார்க்கத்தை விட்டு வெளியேற்றிவிடும்.

# அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட [சிறுவர்களுக்கான] கொள்கை விளக்க நூல்

# 8

## ஷிர்குல் அக்பர்

பெரிய ஷிர்க்கின் பக்கம் அழைத்து செல்லக்கூடிய காரியங்கள்:

1. உதாரணமாக, அல்லாஹ்வும் இன்ன மனிதனும் இல்லை என்றால்... என்று சொல்வது. மேலும், அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் நடக்கும்... என்று சொல்வது. இவை படிப்படியாக பெரிய ஷிர்க்கின் பக்கம் அழைத்துச் செல்லக்கூடியதாகும்
2. அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்தல்
3. அமல்களில் முகஸ்துதி
4. கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கி கொள்ளுதல்
5. கப்ருகளை பள்ளியினுள் ஆக்குதல்
6. கப்ருகளின் மீது கட்டிடம் எழுப்புதல்
7. அவற்றை நோக்கி தொழுதல்
8. கப்ருகளில் எழுதுதல், உயர்த்துதல் அவற்றின் மீது குப்பாக்களை அமைத்தல்
9. நன்மையை நாடி கப்ருகளுக்கு பிரயாணம் செய்தல்
10. நல்லவர்களின் விஷயத்தில் வரம்புக்கு மீறி புகழ்தல்
11. உருவப்படங்கள் வரைதல்

# அப்வாயுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல்

# 9

## வஸீலா

வஸீலா என்றால் ஒரு பொருளின் பக்கம் நெருக்கத்தை தேடுதல்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலா பல வகைகளாக இருக்கிறது;

1. அல்லாஹ்வின் பண்புகளையோ பெயர்களையோ வைத்து அல்லாஹ்விடத்தில் வஸீலா நெருக்கத்தை தேடுதல்
2. நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடுதல்
3. உயிருள்ள நல்லடியார்களின் துவாவின் மூலம் வஸீலா தேடுதல்

தடுக்கப்பட்ட வஸீலா:

1. இறந்தவர்களின் துஆவையோ அவர்களின் ஷஃபாஅத்தையோ தேடுதல் (இவை மிகப்பெரிய ஷிர்க் ஆகும்)
2. நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் வஸீலா தேடுதல்
3. படைப்பிணங்களின் பொருட்டால் வஸீலா தேடுதல்

# அப்வாயுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல்

# 10

## இறை நிராகரிப்பு

ஈமானுக்கு எதிரான இறை நிராகரிப்பு. இவை இரண்டு வகைப்படும்.

பெரிய நிராகரிப்பு. இவை ஐந்து வகைப்படும்.

1. பொய்ப்பித்தல்
2. பெருமையடித்தல் மறுக்குதல்
3. சந்தேகப்படுதல்
4. புறக்கணித்தல்
5. நயவஞ்சகம்

இவை மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடும்.

குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சில பாவங்களுக்கு குஃப்ர் என்று சொல்லப்பட்டிருக்கும். ஆனால், பெரிய குஃப்ரில் அடங்காது.

உதாரணமாக, கணவனின் நன்றியை மறுத்தல், முஸ்லிமை கொலை செய்தல், அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்தல்.

இவை மார்க்கத்தை விட்டு வெளியேற்றாது.

## நயவஞ்சகம்

கொள்கையில் நயவஞ்சகம்: இஸ்லாத்தை வெளிப்படுத்திவிட்டு மறைவில் குஃப்ரை மறைத்து வைத்தல். இது முழுவதுமாக ஒருவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடும்.

இவை ஆறு வகையாகும்.

1. நபியை பொய்ப்பித்தல்
2. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தவற்றில் சிலதை மறுத்தல்
3. நபியை வெறுத்தல் (நபி ஸல் அவர்களை நேசிக்க வேண்டும் என்பது ஈமானில் ஒரு அம்சமாகும்)
4. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தவற்றை வெறுத்தல்
5. நபியின் மார்க்கத்தை மட்டம் தட்டுதலால் மகிழ்ச்சி அடைதல்
6. மார்க்கம் மேலோங்குவதை வெறுத்தல்

நயவஞ்சகத்தின் இரண்டாவது வகை; உள்ளத்தில் ஈமான் இருப்பதுடன் முனாபிக்குகளின் செயல்கள் வெளிப்படுதல், அமானத்தில் மோசடி செய்தல், ஏமாற்றுதல், தொழுகையைவிட்டும் கவனக்குறைவாக சோம்பேறியாக இருத்தல். இவை, மார்க்கத்தை விட்டும் வெளியேற்றாது என்றாலும் படிப்படியாக கொள்கை நயவஞ்சகத்தில் சேர்த்துவிடும்.



## இஸ்லாத்தை முறிப்பவை

1. வணக்க வழிபாடுகளில் இணைவைப்பது
2. அல்லாஹ் அடியார்களுக்கும் மத்தியில் இடைத்தரகரை ஏற்படுத்துதல்
3. முஷ்ரிக்கீன்களை மறுக்காமலும் அவர்களின் கொள்கைகளை சரிகாண்பதும்
4. நபி ஸல் அவர்களின் வழிமுறைகளை விட மற்றவர்களின் வழிமுறை சிறந்தது என்றும் அல்லது நபி ஸல் அவர்களின் சட்டங்களை மற்றவர்களின் சட்டங்கள் சிறந்தது என்று நம்புவதாகும்
5. நபி ஸல் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை கோபித்தல். அந்த மார்க்கத்தை அவன் நடைமுறைப் படுத்தினாலும் சரியே
6. நபி ஸல் அவர்களின் மார்க்கத்தை கேலி செய்தல்
7. சூனியத்திற்கு அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது
8. முஸ்லிம்களுக்கு எதிராக முஷ்ரிக்கீன்களுக்கு உதவி செய்தல்
9. நாங்கள் மார்க்க காரியங்களில் (தொழுகை, நோன்பு) விதிவிலக்கு பெற்றவர்கள் என்று நம்புவது. (தரீகாக்களில் சிலர் இப்படி நம்புகிறார்கள்)
10. மார்க்கத்தின் ஏற்றுக் கொள்ளாமலும் மார்க்கத்தை நடைமுறைப் படுத்தாமலும் புறக்கணித்தல்

## மலக்குமார்களை நம்புவது

மலக்குமார்கள் என்ற படைப்பினம் உண்டு, அவர்கள் அல்லாஹ்வின் சிறந்த அடியார்கள், அவர்களை அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக படைத்திருக்கிறான், தன்னுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களை ஒளியால் படைத்திருக்கிறான், அவர்களுக்கு தனிப்பட்ட சில தன்மைகள் இருக்கிறது, அவர்களில் சிலர் அர்ஷை சுமந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களில் சிலர் நரகத்தின் காவலாளிகளாக இருக்கிறார்கள், சிலர் சுவர்க்கத்தின் காவலாளியாக இருக்கிறார்கள், ஜிப்ரயில் அவர்கள் வஹியை கொண்டு வருவதற்கு பொறுப்பாளியாக இருக்கிறார்கள் என்றும் நம்ப வேண்டும்.

அல்லாஹ் அவர்களுக்கு பல உருவங்கள் எடுப்பதற்கு ஆற்றலை வழங்கியிருக்கிறான். யார் அப்படி ஒரு படைப்பினம் இருக்கிறது என்று மறுக்கிறார்களோ அவர் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் மறுத்தவர்.

## வேதங்களை நம்புவது

வேதங்கள் உண்மை சத்தியம் என்றும் அவை அல்லாஹ்வின் கலாம் (பேச்சு) என்றும் நம்பவேண்டும்.

அந்த வேதங்களில் சிலவற்றின் பெயர்களை கூறியிருக்கிறான். குர்ஆன், தவ்ராத், இன்ஜில், ஸபூர் என்பதை போல. வேதங்களில் சிலவற்றின் பெயர்களை கூறவில்லை என்றாலும் அவை அனைத்தையும் நம்ப வேண்டும்.

அவற்றில் மகத்துவமிக்கது குர்ஆனாகும். குர்ஆன் மற்ற வேதங்களின் சட்டங்களை மாற்றிவிடக்கூடியதாகும். எனவே அந்த வேதங்கள் அல்லாஹ்வின் கலாம் (பேச்சு) என்றும் அவற்றை உண்மையில் அல்லாஹ் பேசினான்.

அவை அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது. அவை படைக்கப்பட்டதல்ல அது அவனிடமிருந்தே வந்தது அவனிடமே சென்றுவிடும்.

## நபிமார்களை நம்புவது

அவர்களின் தூதுவத்தை நம்புவது. அவர்களின் நுபுவத்தை உறுதி செய்வது. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வாங்கி சொன்னவைகளில் உண்மையாளர்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகளை முழுமையாக தன்னுடைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு ஏவப்பட்டதை விளக்கிவிட்டார்கள்.

யார் நபிமார்களில் ஒருவரை மறுத்துவிட்டாலும் அவர்கள் அனைவரையும் மறுத்தவராகும். அவர்களை மறுத்தவர்கள் அல்லாஹ்வை மறுத்தவர்களாகும்.

நபிமார்களின் பெயர்களில் சிலதை கூறியிருக்கிறான். சிலதை கூறவில்லை என்றாலும் அவர்கள் அனைவரையும் நம்ப வேண்டும்.

நபிமார்களில் சிறந்தவர்கள் உலுல் அஸ்ம் என்று சொல்லப்படுபவர்களாகும். உலுல் அஸ்ம் என்று சொல்லப்படக்கூடிய நபிமார்கள்.

நூஹ் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் (ஸல்) அவர்களாகும்.

## நபி ஸல் அவர்களை ஈமான் கொள்தல்

நபி ஸல் அவர்களை ஈமான் கொள்வதற்கான நிபந்தனைகள் ஏழு

1. நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகும். அவர்களுக்கு கடவுள் தன்மை கிடையாது.
2. நபி ஸல் அவர்கள் இறுதி நபி.  
(அவருக்குப் பிறகு புதியதாக நபி அனுப்பப்பட மாட்டார்)
3. ஒருவர் தன்னை விடவும் தன்னுடைய குடும்பம், பொருள், குழந்தைகள், மக்கள் அனைவரையும் விடவும் நபி ஸல் அவர்களை நேசிக்க வேண்டும்.
4. நபி ஸல் அவர்கள் சொன்னதை உண்மைப் படுத்த வேண்டும்.
5. நபி ஸல் அவர்கள் ஏவியவற்றில் கட்டுப்பட வேண்டும்.
6. நபி ஸல் அவர்கள் தடுத்ததை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
7. நபி ஸல் அவர்கள் கொண்டு வந்த ஷரியத்தை மட்டும் பின்பற்ற வேண்டும்.

# அப்வாயுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல்

# 17

## ஹதீஸ்கள்

குர்ஆன் என்பது வஹீயே, அது போல் ஹதீஸ்களும் வஹீயே.

ஹதீஸ்கள் குர்ஆனை விளக்கும்.

குர்ஆனில் மூடலாக சொல்லப்பட்டதை ஹதீஸ்கள் விளக்கும்.

குர்ஆன் சுருக்கமாகச் சொன்னதை ஹதீஸ் மேலதிகமாகச் சொல்லும்.

# அப்வாயுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட [சிறுவர்களுக்கான] கொள்கை விளக்க நூல்

# 18

## மறுமை நாள்

மறுமை நாள் என்பது;

மரணத்திற்கு பின்னால் நிகழக்கூடிய கப்ரு வாழ்க்கை,  
எழுப்பப்படுதல்,

விசாரணை,

நன்மை தீமை நிறுக்கப்படுதல்,

கூலி வழங்கப்படுதல்,

தண்டனை வழங்கப்படுதல்,

சுவர்க்கம் நரகம்,

முஃமின்கள் இறைவனை காண்பது

இவை அனைத்திற்கும் மறுமை நாள் என்று சொல்லப்படும்.

சில அறிஞர்கள் கியாம நாளின் அடையாளங்களையும் இந்த பாடத்தில்  
இணைத்திருக்கிறார்கள். எனவே அதையும் நம்ப வேண்டும்.

## சுவர்க்கம் நரகம்

சுவர்க்கமும் நரகமும் படைக்கப்பட்டுள்ளது.

சுவர்க்கம் நல்லவர்களான இறையச்சவாதிகளின் வீடாகும்.

நரகம் தீயவர்களான காஃபிர்களின் வீடாகும்.

சுவர்க்கமும் நரகமும் என்றும் அழியாது.

(சிலர் கியாம நாள் ஏற்படும் போது சுவர்க்கமும் நரகமும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்று கூறுகிறார்கள்.)

அல்லாஹ் யார் யாரை பார்த்து சுவர்க்கவாதி என்றோ நரகவாதி என்றோ சொன்னானோ அவரைத் தவிர மற்றவர் யாரும் யாருக்கும் சுவர்க்கவாதி என்றோ நரகவாதி என்றோ தீர்ப்பளிக்கக்கூடாது.



## விதி

விதியில் நம்ப வேண்டிய நான்கு படித்தரங்கள் இருக்கிறது.

அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்து வைத்திருக்கிறான். அவனுடைய

அந்த அறிவு படைப்பினங்கள் உண்டாகுவதற்கு முன்பே இருக்கிறது.

மேலும், அடியார்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்பே அவன் அந்த

செயலை அறிந்துவிடுகிறான். அல்லாஹ் எது நடந்ததோ எது

நடக்கவிருக்கிறதோ அவன் அனைத்தையும் அறிகிறான்.

அவன் அனைத்தையும் 'லவ்ஹூல் மஹ்ஃபூல்' என்னும் ஏட்டில் பதிவு

செய்துள்ளான்.

வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவன் நாடியவை என்றும்

அவன் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்றும் அவன் நாடியது தான்

இருக்கும் அன்றி நாடாதது இருக்காது என்றும் நம்புவது கடமையாகும்.

அவன்தான் அனைத்தையும் படைத்தான். அவன் மட்டும் 'அல்காலிக்'

படைப்பாளனாக இருக்கிறான். அவனைத்தவிர படைப்பில் கூட்டு இல்லை.

## விதியின் வகைகள்

அனைத்தையும் உள்ளடக்கிய விதி இவை நடக்கின்ற அனைத்தும் 'லவ்ஹூல் மஹ்ஃபுலில்' எழுதப்பட்டுள்ளது.

உம் ஒவ்வொரு நாளும் நடைபெருகின்ற நிகழ்ச்சிகள், விபத்துகள், மரணங்கள், பிறப்புகள் அனைத்தும். ஒருவர் தாய் உடைய வயிற்றில் எழுதப்படுகின்ற விதி இது ஒருவன் வாழும் காலம், அவனது உணவு, நல்லவனா கெட்டவனா என்பதுமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்;

இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.  
- அல் குர்ஆன் 44 : 1

ஒவ்வொரு நாளும் எழுதப்படுகின்ற விதி

அல்லாஹ் கூறுகிறான்;

வானங்களிலும் பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.  
-அல்குர்ஆன் 55 : 29

இதை அறிவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

தனக்கு கிடைத்திருக்கக் கூடியதுதான் கிடைத்திருக்கிறது. கிடைக்கக்கூடாதது தான் கிடைக்காமல் போயிருக்கிறது என்று அறிய வேண்டும். தீமைகள் செய்வதையும், நன்மை செய்வதை விடுவதையோ விதியை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது.

விதியில் சர்ச்சை செய்யக்கூடாது. ஏனென்றால் விதி மறைவான விஷயங்களில் உள்ளதாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:

'விதியைப்பற்றி கூறப்பட்டால் பேசாதீர்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுவார்கள்.

நூல்: தப்ராணி - அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

இன்னும் விதியில் சர்ச்சை செய்வது பின்வரும் விஷயத்தின் பக்கம் இழுத்துச் செல்லும்.

1. (அல்லாஹ்வையும் அவனது தூதரையும்) பொய்ப்பித்தல்.
2. அல்லாஹ்வை மறுத்தல்.
3. ஈமானில் தடுமாற்றம்; சரியான வகையில் ஈமான் கொள்ளாமல் இருத்தல்.

## இஹ்ஸான்

இஹ்ஸான் என்றால், அல்லாஹ்வை பார்ப்பது போன்று வணங்க வேண்டும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான் என்று எண்ண வேண்டும்.

இதற்கு இரண்டு படித்தரங்கள் இருக்கிறது.

### 1. நேரடியாக பார்ப்பது

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்,

இஹ்ஸான் என்பது நீ அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று வணங்க வேண்டும். அதாவது, நேரடியாக பார்ப்பதைப் போன்று.

### 2. அவன் நம்மை கண்காணிக்கிறான் (முராகபா)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்,

நீ அவனை பார்க்காவிட்டாலும் உன்னை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

## நபித்தோழர்கள்

நபித்தோழர்கள் நபிமார்களுக்குப்பிறகு மனிதர்களில் சிறந்தவர்கள்.

நபி ஸல் அவர்களை முஃமினாக சந்தித்து ஈமானோடு மரணித்தவருக்கு நபித்தோழர்கள் (ஸஹாபி) என்று சொல்லப்படும்.

நம் மீதுள்ள கடமை:

அவர்களை கோபிப்பது, வெறுப்பது, நாவால் அவர்களை குறை படுத்துவது, அவர்களின் அந்தஸ்தைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற காரியங்கள் கூடாது.

அவர்களின் பெயரைக் கேட்டால் ரலியல்லாஹு அன்ஹு என்று சொல்வது.

அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று நம்புவது.

அவர்கள் மற்றவர்களை விட குர்ஆனையும் ஹதீஸையும்

விளங்கியவர்கள். எனவே அவர்களின் வழியில் செல்வது கடமையாகும்.

அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையில் நாம் தலையிடாமல் பேசாமல் இருப்பது.

ஸஹாபாக்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற நான்கு கலிபாக்கள்:

அபுபக்கர்(ரலி)

உமர்(ரலி)

உஸ்மான்(ரலி)

அலி(ரலி)

சுவர்க்கத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட 10 நபித்தோழர்கள்;

அபுஉபைதா ரலி

ஸயீத் பின் அபீ வக்காஸ் ரலி

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி

சுபைர் பின் அவ்வாம் ரலி

தல்ஹா பின் உபைதில்லாஹ் ரலி

ஸயீத் பின் ஸைத் ரலி

4 கலிபாக்கள் (அபுபக்கர் ரலி, உமர் ரலி, உத்மான் ரலி மற்றும் அலி ரலி)

10 நபித் தோழர்களுக்கு பிறகு சிறந்தவர்கள் பத்ரு போரில் கலந்து கொண்ட நபித்தோழர்கள்.

பிறகு பைஅதுர் ரிழ்வானில் கலந்து கொண்ட நபித்தோழர்கள்.

மக்கா வெற்றிக்கு முன், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு போரும் புரிந்தவர்கள்.

மக்கா வெற்றிக்குப் பிறகு, இஸ்லாத்திற்காகப் போர் புரிந்தவர்கள். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

## நபி ஸல் அவர்களின் குடும்பம்

நபி ஸல் அவர்களின் குடும்பத்தவர்கள் மீது தர்ம பொருள் ஹராமாகும். நபியுடைய குடும்பத்தவர்கள்; அலி, ஜஃபர், அகீல், அப்பாஸ், பனூ ஹாரிஸ், நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் அவர்களின் பிள்ளைகள்.

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் நபி உடைய குடும்பத்தார்களை நேசிக்கிறார்கள். அவர்களை கண்ணியப்படுத்துகிறார்கள்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்னுடைய குடும்பத்தவர்கள் விஷயத்தில் நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன் என்றார்கள்.

ஷியா போன்ற கேடுகெட்ட கொள்கையுடையவர்கள் நபியின் குடும்பத்தார்களை நேசிப்பதில்லை.

அவர்களை கண்ணியப்படுத்துவதில்லை.

# அப்வாயுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட [சிறுவர்களுக்கான] கொள்கை விளக்க நூல்

# 25

## ஈமான்

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினர் கருத்தின் படி ஈமான் என்பது சொல்லும் செயலும் ஆகும்.

இந்தப்பாடத்தில் பல சட்டங்கள் இருக்கிறது.

நல்லமல்கள் ஈமான் என்ற பெயரில் இணைந்து கொள்ளும் (அதாவது அமலுக்கு ஈமான் என்று சொல்லப்படும்). ஈமான் நல்ல அமல்கள் மூலமாக அதிகரிக்கும். கெட்ட காரியங்கள் செய்வது மூலமாக குறையும்.

ஒருவருடைய நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் கூடுதல் குறைவாக இருக்கும். பெரும் பாவம் செய்தவன் காஃபிராக மாட்டான். ஆனால் பெரும் பாவம் ஹலால் என்று சொல்பவனைத் தவிர.

இறை மறுப்பு, நம்பிக்கை, சொல், செயல் ஆகியவற்றிலும் ஏற்படும்.

பாவம் செய்த ஏகத்துவவாதி தவ்பா செய்யாமல் இறந்துவிட்டால் அவருடைய மறுமை காரியங்கள் அல்லாஹ்விடமே இருக்கும்.

அல்லாஹ் கூறுகிறான்;

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4 : 48

பாவம் செய்து நரகத்திற்குச் சென்ற ஏகத்துவவாதி நரகத்தில் நிரந்தரமாக இருக்கமாட்டார்.



குப்ரு, ஷிர்க், அநீதம், நயவஞ்சகம், பெரும்பாவம், தவறுகள் ஆகிய அனைத்திலும் இரண்டு வகை இருக்கிறது. அவற்றில் பெரியவை மார்க்கத்தை விட்டும் அதை செய்தவரை வெளியேற்றும். அவற்றில் சிறியவை மார்க்கத்தை விட்டு வெளியேற்றாது.

தவ்பாவின் நிபந்தனைகள் ஒருவரிடம் முழுமையாக இருந்தால் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படும்.

## அவ்லியாக்களின் (இறைநேசர்களின்) கராமத்

அவ்லியாக்களின் வல் ஜமாத்தினர் அவ்லியாக்களின் (இறைநேசர்கள்) கராமத்தை நம்புகிறார்கள். அவ்லியாக்கள் என்பவர்கள் இறையச்சமுடைய முஃமின்கள். இறையச்சமுள்ள ஒவ்வொரு முஃமினும் அவ்லியாதான். இறைநேசரின் கையில் வழமைக்கு மாற்றமான சில காரியங்கள் நடைபெறும். இவை கராமத் என்று சொல்லப்படும்.

ஒவ்வொரு இறைநேசருக்கும் கராமத் உண்டாக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அல்லாஹ்வை அறியாத நபிவழியில் நடக்காத பாவிகளுக்கு இது போன்ற வழமைக்கு மாற்றமான செயல்கள் நிகழ்ந்துவிட்டால் அது கராமத் எனப்படாது.

'ஸலஃபுகளில் சிலர் ஒருவரை தண்ணீரில் நடப்பதாக கண்டால் அல்லது வானத்தில் பறப்பதாக கண்டால் அவர் நபிவழிபடி நடக்கூடியவரா என்று அறிகின்ற வரை ஆச்சரியம் கொள்ள வேண்டாம்' எனக் கூறி இருக்கிறார்கள்.

## முஸ்லிம்களின் கூட்டமைப்பு

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் முஸ்லிம்களின் கூட்டமைப்பை வலியுறுத்துகிறார்கள். மேலும் (முஸ்லிம்) ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் நன்மையான விஷயங்களில் காட்டப்பட வேண்டும் என்றும்; மேலும் ஜிஹாத், ஹஜ், கூட்டுத் தொழுகை, பெருநாட்கள் தொழுகை ஆகியவற்றை ஆட்சியாளர்களுடன் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்யக்கூடாது என்றும்; மக்களை அவர்களுக்கு எதிராக திரட்டக்கூடாது என்றும்; அவர்கள் செய்யும் அநியாயத்தில் பொறுமை காக்க வேண்டும் என்றும்; இதைக் காரணம் காட்டி அவர்களுக்குக் கட்டுப்படமாட்டேன் என்று சொல்வதும் கூடாது என்றும்; வலியுறுத்துகிறார்கள்.

காரணம் நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக்கால மரணத்தையே தழுவுகிறார்.

நூல்: புகாரி (7143) - அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

## பித்அத்

பித்அத் (மார்க்கத்தில் புதிய அனுஷ்டானங்களைச் செய்வது) என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தராத செயல்களைக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தை தேடுவது. இவைதான் ஒருவர் தன்னுடைய மார்க்கத்தில் ஏற்படுத்திய மிகப்பெரிய குழப்பமாகும்.

ஸலஃபுகளில் சிலர் சொல்கிறார்கள். ஷைத்தான் பாவத்தை விட பித்அத் செய்வதை மிகவும் விரும்புகிறான். ஏனென்றால் பாவம் செய்வதவனிடமிருந்து பாவமன்னிப்புத் தேடப்படும். ஆனால் பித்அத் செய்தவனிடமிருந்து பாவமன்னிப்புத் தேடப்படாது. காரணம், பித்அத் செய்பவன் தான் செய்யும் பித்அத்தை நல்லமல் என்று நினைப்பான். இதனால் அதற்காக பாவமன்னிப்பு கேட்கமாட்டான். ஆனால் பாவம் செய்தால் பாவத்தை செய்தவன் அதற்காகப் பாவமன்னிப்பு தேடுவான். மார்க்கத்தில் நல்ல பித்அத் என்றும் கெட்ட பித்அத் என்றும் கிடையாது. மாறாக பித்அத் அனைத்தும் வழிகேடுகள்தான்.

## பித்அத்தின் வகைகள்

கொள்கை பித்அத்:

ஜஹ்மிய்யா, முஃதஸிலா இவர்கள் அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்து பித்அத்தை புதிய கொள்கையை உண்டாக்கினார்கள். கவாரிஜ், முர்ஜியா இவர்கள் ஈமான் விஷயத்தில் புதிய கொள்கை ஏற்படுத்தினார்கள். இவை கொள்கை ரீதியான பித்அத்தாகும்.

செயல் ரீதியான பித்அத்:

இவை வணக்கவழிபாடுகளில் உண்டாகும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டாத செயல்களை செய்வதாகும்.

உதாரணம்: சூஃபியாக்கல் புதிய புதிய திக்ருகளை செய்கிறார்கள். நபி ஸல் அவர்கள் பிறந்த நாளில் மவ்லூத் ஒதுகிறார்கள். நபி ஸல் அவர்கள் மிஃராஜ் சென்றதை மையமாக வைத்து அந்நாளில் நோன்பு வைக்கிறார்கள். இவை அனைத்தும் செயல் ரீதியான பித்அத்களாகும்.

# அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அக்தா

சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல்

# 30

இந்த சமுதாயம் 73 கூட்டங்களாகப் பிரியும் என்றும்; அந்த 73-ல் ஒன்று மட்டும்தான் சுவர்க்கம் செல்லும் என்று கூறியிருக்கிறார்கள். அந்தக்கூட்டம் நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் எந்த கொள்கையை கடைபிடித்தார்களோ அந்தக்கூட்டமாகும்.

இவர்கள் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாத்தினர். இவர்கள் கல்வியிலும் செயல்களிலும் ஸலஃபுகளின் வழியை பின்பற்றியவர்கள்.

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரில் பெரிய அறிஞர்கள் இருக்கிறார்கள்.

ஹஸன் பஸரி (ரஹ்)

ஸப்யான் ஸவ்ரி (ரஹ்)

அவ்ஸாயி (ரஹ்)

மாலிக் (ரஹ்)

ஷாபிஈ (ரஹ்)

அஹ்மத் (ரஹ்)

இப்னு தைமிய்யா (ரஹ்)

இப்னுல் கைய்யும் (ரஹ்)

முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)

போன்றவர்கள்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.